

தவக்காலம் 4ஆம் வாரம் - ஞாயிறு

மூன்றாம் ஆண்டு

திருப்பலி முன்னுரை

“மன்னிப்பு என்ற மாற்றுப் பண்பாடு கோழைத்தனமல்ல. செயல்களால் விளக்கம் பெறுவதுதான் உண்மையான மன்னிப்பு” என்ற சிந்தனையை வாழ்வாக்க இன்றைய ஞாயிறு வழிபாடு நம்மை அழைக்கின்றது.

“பாவம்’ என்பது கடவுளை வெறுக்கும் அளவுக்குத் தன்னை அன்பு செய்வது என்றால், ‘மனமாற்றம்’ என்பது தன்னையே வெறுக்கும் அளவுக்குக் கடவுளையே அன்பு செய்வதாகும்” என்று கூறுவார் ஒரு மறைநூல் வல்லுநர்.

“மருத்துவர் நோயற்றவர்க்கு அல்ல, நோயுற்றவர்க்கே தேவை; நேர்மையாளர்களை அல்ல, பாவிகளையே மனம் மாற அழைக்க வந்தேன்” என்ற இயேசுவின் மனித அவதாரத்தின் மொத்த கோட்பாடும் “ஊதாரி மைந்தன்” உவமையில் அடங்கியுள்ளது.

நூறு ஆடுகளில் ஒன்று காணாமல் போனாலும், அதைத் தேடிக் கண்டுபிடித்து, சொந்தம் கொண்டாடும் நிலைதான் கடவுளின் பந்தம். தாறுமாறாய் வாழ்ந்து சொத்தை எல்லாம் நாசம் செய்தாலும் திரும்பி வந்த மகனை, அள்ளி, அணைத்து, முத்தமிட்டு, மகன் என்று சொந்தம் கொண்டாடும் நிலைப்பாடுதான் கடவுளின் மாறா அன்பு.

எத்துணைத் தூரமாய் கடவுளை விட்டு விலகிச் சென்றாலும், திரும்பக் கடவுளிடம் வரும் நிலையே உண்மையான மனமாற்றம். இறைவனின் அன்பைப் புறக்கணித்த தருணத்திற்காக மன்னிப்பு வேண்டி அவரது அன்பும், கருணையும் நம்மைத் தொடர அருள் வேண்டி இப்பலியில் இணைவோம்.

முதல் வாசக முன்னுரை (யோசுவா 5: 9a, 10-12)

“இன்று எகிப்தியரின் பழிச்சொல்லை உங்களிடமிருந்து நீக்கி விட்டேன்” என்று தம் மக்களின் நலனில் மிகுந்த அக்கறை உள்ளவராக விளங்குகிறார் யாவே கடவுள். அடிமைகளாக அல்ல, உரிமைக் குடிமக்க்களாகவே வாழ விரும்புகிறார் என்பதை வெளிப்படுத்தும் இவ்வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை (2 கொரிந்தியர் 5: 17-21)

நாம் கிறிஸ்துவோடு இணைந்திருக்கும்போது தான் புதுப்படைப்பாக மாறுகிறோம். எனவே நம்முடைய வாழ்க்கை நிலையைச் சீர்தூக்கிப் பார்த்து, ஆண்டவராகிய கிறிஸ்துவோடு நமக்குள்ள உறவைப் பலப்படுத்த, வளப்படுத்த அழைப்பு விடுக்கும் இவ்வாசகத்திற்கு கவனமுடன் செவிமடுப்போம்.

மன்றாட்டுக்கள்:

பதில்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

1. கிறிஸ்துவோடு இணைந்திருக்கும் எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவியர் மற்றும் பொதுநிலையினர் அனைவரும் தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட மந்தையைச் சிதறிப்போகாமல் பாதுகாக்கவும், சிதறிப்போனவர்களை கிறிஸ்துவின் பெயரால் ஒன்று சேர்க்கவும், திருச்சபையின் வளர்ச்சிக்காக இடைவிடாது உழைக்கின்ற நல்மனதினையும், விவேகத்தோடு காலத்திற்கு ஏற்ப நற்செய்தியை முழங்கிடவும், நற்செய்தியின் பொருட்டு வாழ்வில் வருகின்ற எதிர்மறையான சவால்களைத் தூய ஆவியின் வல்லமையோடு எதிர்கொள்ள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
2. தொலைந்து போனதைத் தேடிக் கண்டுபிடித்து மகிழ்ந்த எம் இறைவா! இந்த உலகத்தில் தொலைந்து போன உண்மையான அன்பு, உறுதியான உறவுகள், பண்பாட்டுப் பாரம்பரியங்கள், தொலைந்து போன கூட்டுக் குடும்பங்கள், ஆழமுள்ள விசுவாச வாழ்வு இவற்றினை மீண்டும் புதுப்பித்துக் கொண்டு, இவற்றின் எதிர்சக்தியான போட்டிப் பொறாமைகள், இழிவான செயல்பாடுகள் இவற்றை வேரோடு அழித்து, கிறிஸ்துவின் பெயரால் ஒன்றுபட்டு வாழ வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
3. பாவங்களை மன்னித்து ஏற்றுக்கொள்ளும் எம் இறைவா! இன்றைய காலத்தில் நோயின் கொடுமையினால் தனிமைப்படுத்தப்பட்டவர்கள், மருத்துவ உதவி கிடைக்காதவர்கள், ஆதரவற்றவர்கள், முதியவர்கள், அனாதைப் பிள்ளைகள், வழிகாட்டுதல் இல்லாத இளைஞர்கள் இவர்களைப் பேணிக் காக்க முடிந்தும், கண்டுகொள்ளாமல் இருக்கின்ற எங்களை மன்னித்து, நல்வாழ்வை நாங்கள் வாழ எங்களை நெறிப்படுத்த வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
4. கருணையின் இறைவா! வளர்ந்து வரும் இச்சமூகத்தில் பல குடும்பங்களில் பெற்றோர்களை மதிக்காது சுற்றித்திரியும் பிள்ளைகளை உம் கருணைக் கண் கொண்டு நோக்கி, ஊதாரி மகனின் உண்மையான வாழ்வின் அவர்கள் அறியச் செய்து, பெற்றோர்களின் மனநிலையை அறிந்து செயல்படத் தேவையான ஞானத்தைப் பிள்ளைகள் பெற்றிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

நன்றி: அருட்சகோதரி ஷீலா FST, மேலமெஞ்சூனபுரம்.

“கடவுள் அன்பாய் இருக்கிறார்!” 1 யோவா 04: 16

மறைத்திரு. அமிர்தராச சுந்தர் ஜா.

info.arulvakku@gmail.com; + 91 843 802 1938; www.arulvakku.com